பல மாவட்டங்களில் இப்படி துணை தாலுகா, தாலுகா என்பதைப் பற்றியெல்லாம், வாடகைக் கட்டடங்களிலே இருப்பதைப் பற்றியெல்லாம் வருவாய் வாரியத்திலே பரிசீலனை செய்து, இருக்கிற நிதி நிலைக்கேற்ப முக்கியத்துவம் கொடுத்து 5 ஆண்டுகளிலே முடிப்பதற்கு இந்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

வரதட்சணை தடுப்புச் சட்டம்.

* வினா எண். 6—திரு. என். பழனிவேல்: மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் இந்த அரசு பதவி ஏற்றதற்குப் பிறகு எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?

THE Hon. Thiru K. NARAYANASWAMY MUDALIAR : Prosecution has not been launched against any body so far.

திரு. என். பழனிவேல்: இந்த அரசு பதவியேற்றதற்குப் பின்னால் வரதட்சணை தடைச் சட்டத்தின்கீழ் எத்தனை பேர் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள், அதன் விவரம் என்ன என்று கேட்டிருந்தேன். அமைச்சரவர்கள் ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு விளங்கவில்லை. ஆகவே, தயவு செய்து தமிழிலே சொல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. கே. நாராயணசாமி முதலியார்: இது வரையும் ஒரு ப்ராசிக்யூஷன் கூட யார் மேலேயும் லாஞ்ச் பண்ணவில்லை.

திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு சட்டத் துறை அமைச்சரவர்கள் இதுவரையில் யாரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லையென்று குறிப்பிட்டார்கள். தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமல்லாமல், பெரும்பாலான சமூகத்திலுள்ளவர்கள் பணமாகவோ, ஸ்கூட்டராகவோ (குறுக்கீடு) ஆடு, மாடாகவோ—நமது நிதியமைச்சரவர்கள் அறிந்திருக்கிறபடி—வரதட்சணை பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு தனி பிரிவை உருவாக்க அரசு முன் வருமா ? எல்லோருக்குமே நன்றாகத் தெரிகிறது, வரதட்சணை வாங்கப்படுகிறது என்று. அமைச்சரவர்களுக்கும் தெரியும். அவர்களும் அறிவிக்கிறார்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்று. நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அலட்சியம் என்று நான் சொல்லவில்லை. இதைத் துரிதப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அரசு இனியேனும் தகுந்த முறையில் ஆவன செய்ய புது முறையைக் கையாளுமா என அறிய விரும்புகிறேன்.

1979 பிப்ரவரி 12]

மாண்புமிகு திரு. கே. நாராயணசாமி முதலியார் : தலைவர் அவர்களே, செக்ஷன் 3, செக்ஷன் 4 ஆகிய இருசட்டங்களும் நான்-காக்னிசிபிள். போலிசார் வாரன்ட் இல்லாமல் அரஸ்ட் செய்ய முடியாது. இந்த கம்ப்ளைன்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணவேண்டியிருக்கிறது. செக்ஷன் 3-ன் படி டௌரி வாங்கினவர்கள் புகார் கொடுக்கவேண்டும் அதாவது 'எக்ஸ்' வந்து 'ஒய்' இடம் வாங்கினான் என்று கம்ப்ளைன்ட் பண்ண வேண்டும். இப்படி அட்வைசர் ரெஜிமிலே ஒரு கேஸ் போட்டிருந்தார்கள். சரியாக புரூவ் பண்ணாததால் 'அக்யுட்டல்' ஆகிவிட்டது. அடுத்து செக்ஷன் 4-ன்படி சாங்ஷன் வாங்கி ஒரு கேஸ் போட்டார்கள். ஆனால் கம்ப்ளைனன்ட் கோர்ட்டுக்கு வராமல் ஆப்செண்ட் ஆகிவிட்டார். ஏதாவது ஸ்பெசிபிக் இன்ஸ்டன்ஸ் இருந்தால் சாங்ஷன் வாங்கி கேஸ் போடலாம்.

திரு. ரா. உமாநாத் : தலைவர் அவர்களே, இந்தச் சட்டம் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலே படுதோல்வி அடைந்திருக்கிறது. (absolute failure) கேன்சர் மாதிரி இந்த டௌரி சிஸ்டம் சமுதாயம் பூராவிலும் பரவியிருக்கிறது. வரதட்சணை வாங்கி அடுத்த வரதட்சணை வாங்க வேண்டும் என்பதற்காக புதுப் பெண்ணை கொலை செய்து அது தற்கொலை என்று சொல்லக்கூடிய அளவுக்கு (most atrocious thing) செகன்ட் மேரேஜ் நடந்து கொண்டிருக்கிறது. (Latest Central Government Report) பயங்கரமாக எக்ஸ்போசர் செய்திருக்கிறது. வரதட்சணைக்குக் கொடுக்க பணம் வேண்டும் என்பதற்காக, ஏழையாக இருக்கின்ற தகப்பனார் தன்னுடைய திருமணம் ஆகாத பெண்ணை வேசி கிரகத்திற்கு அனுப்பக்கூடிய நிலைமை இருக்கிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், இப்போது இருக்கக் கூடிய சட்டத்தின் ஒர்க்கிங்கை ரெவ்யூ பண்ணுவதற்கும், அதில் இருக்கக்கூடிய ஓட்டைகளை அடைப்பதற்கும், புது சட்டம் அல்லது அமன்டட் லா கொண்டு வருவதற்கு ஏதேனும் புரபோசல் இருக்கிறதா.

மேலும் (Mass Social Reform) ஊக்குவிப்பதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, உறுப்பினர் உமாநாத் அவர்களின் கருத்தை அரசு முழுமையாக ஏற்கிறது. அதைக் கவனத்தில் வைத்து ஆவன செய்ய முயற்சி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. துரை முருகன் : தலைவர் அவர்களே, சட்டத்தின் பிரகாரம் வரதட்சணை வாங்குவது தவறு. ஆனால் அன்பளிப்பு என்ற பெயரில் வாங்குவதைத் தடுக்கும் வழி உண்டா ? வரதட்

சணையை யாரும் கேட்டு வாங்குவதில்லை. உங்கள் பெண்ணுக்குத்தானே என்று கேட்டு வாங்குகிறார்கள். ஆகவே எந்தப் பெண்ணும் சீதனமாக எதையும் கொண்டு வரக்கூடாது என்று சட்டம் போடப்படுமா? இரண்டாவதாக வரதட்சணை கொடுக்க முடியாத பல பெண்கள் திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமலே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் எவ்வளவு பேர்கள் இருப்பார்கள் என்று நியாயமான ஸ்டேடிஸ்டிக்சை எடுத்து அப்படி திருமண வயது வந்து திருமணம் ஆகாமல் இருக்கக்கூடிய பெண்களுக்கு வாழ்வளிக்க வருகின்றவர்களுக்கு சர்க்கார் உத்தியோகங்களில் முதலிடம் அளிக்கப்படும் என்கின்ற ஒரு புரட்சித் திட்டத்தை அறிவிக்க அரசு ஆலோசனை செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன்: தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் துரை முருகன் அவர்கள் ஆளுநர் உரையை நன்கு கவனித்துப் படித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதிலே இருக்கும் எங்களுடைய கொள்கையை பரிசீலித்துப் பார்த்தால், இதற்கென்று தனியாக பாதுகாப்பு தரவேண்டும் என்பதில்லை. வாழ்விழந்தவர்கள், வாழ முடியாதவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு தருவதற்கு இந்த அரசு முயன்று கொண்டிருக்கிறது என்று அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

திரு. துரை முருகன்: தலைவர் அவர்களே, வாழ்விழந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது வேறு, அது விதவைத் திருமணம். ஆனால் நான் கேட்பது திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் அவர்களைப் பற்றித்தான் கேட்கிறேன். விதவைத் திருமணம் என்பது வேறு.

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன்: பேரவைத் தலைவர் அவர்களே, அனைவருக்கும் என்கிற வகையில்தான் எங்களுடைய கொள்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மறுபடியும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

திரு. துரை முருகன்: திருமணம் ஆகாத பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் திட்டம் இருக்கிறது என்று சொன்னதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ரா. உமாநாத்: வேலையில்லாதவர்களுக்கு எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்ச் இருப்பதைப்போல ''மாப்பிள்ளை எக்சேஞ்ச்'' அமைக்கும் திட்டம் இருக்கிறதா?

(பதில் இல்லை.)

1979 பிப்ரவரி 12]

[முற்பகல் 9-30]

திரு. ரா. கிருஷ்ணன் : தலைவரவர்களே, வரதட்சணை கொடுமையால் ஆந்திரா மாநிலத்தில் பிராஸ்டிடியுஷனை அனுமதியுங்கள் என்று கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரதட்சிணை தடைச்சட்டம் என்று ஒன்று இருப்பதாக மக்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அது குறித்து விளம்பரப்படுத்த அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. கே. நாராயணசாமி முதலியார் : இந்த அரசு அந்த சஜஷனைப் பரிசீலிக்கும்.

திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, வரதட்சிணை. வாங்குவது என்பது ஒருபுறம் இருக்க சில குடும்பங்களில் ஏழ்மை காரணமாக அத்தியாவசியமான செலவுக்குக்கூட ரூ. 1 000, ரூ. 500 என்று கூட இல்லாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு மான்யமாகவோ, கடனாகவோ பணம் கொடுத்து அக் குடும்பங்களில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க அரசாங்கம் சோசியல் வெல்பேர் என்ற முறையில் திட்டம் தொடங்க முன்வருமா ?

(திரு. துரை முருகன் : அனைத்தும் கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது).

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் : தலைவரவர்களே, திரு. துரை முருகன் அனைத்தும் கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று கூறியதற்கு நன்றி. மாண்புமிகு உறுப்பினர் திரு. சாதிக் பாட்சா அவர்களின் எண்ணம் நல்ல எண்ணம். அதை கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்ய இந்த அரசு தவறாது என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தற்போது உத்தரவாதம் தரமுடியாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. க. சுப்பு : தலைவரவர்களே, கலப்புத் திருமணத்தை ஊக்குவிப்பதாக இந்த அரசாங்கம் அறிவித்தது. அப்படி அறிவித்த பின்பும் அதற்கான பணம் கொடுக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று மாண்புமிகு சுகாதார அமைச்சரை வைத்துக்கொண்டு உமன்ஸ் வெல்பேர் அதிகாரி பேசியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய விரும்புகிறேன்.

THE Hon. Thiru K. Narayanaswamy Mudaliar : A Separate question may be put.

திரு. ரா. மார்க்கபந்து : தலைவரவர்களே, வரதட்சணை தடைச் சட்டம் வந்திருந்தபோதிலும், அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் இந்த வரதட்சிணையைப் பெற வேண்டும் என்பதற்காக, உத்தியோகத்தில் இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அதன் மூலம் வரதட்சிணை என்ற பெயரில் பணம் பெற முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட வகையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அரசாங்க உத்தியோகங்களில் உள்ளவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கையை சுயோமோட்டோவாக எடுக்க இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

THE Hon. Thiru K. Narayanaswamy Mudaliar : A Separate question may be put to the Government.

Sub-Court at Pattukottai.

* Q. 7—THIRU N. KITTAPPA : Will the Hon. the Minister for Law be pleased to state—

(*a*) whether there are proposals under the consideration of the Government to set up a Sub-Court in Pattukottai in Thanjavur District; and

(*b*) if so the details thereof ?

THE HON. THIRU K. NARAYANASWAMY MUDALIAR :

(*a*) Yes, Sir.

(*b*) The constitution of a Sub-Court at Pattukottai in Thanjavur District to exercise original and appellate jurisdiction over Pattukottai and Mannargudi Munsifs after removing the same from the Sub-Court and the District Court, Thanjavur respectively is in the 12th place in the priority list sent by the High Court. Due to paucity of funds, this year, the proposal for constitution of a Sub-Court at Pattukottai will be considered during 1979-80.

திரு. என். கிட்டப்பா : தலைவரவர்களே, மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்கள் பட்டுக்கோட்டை பன்னிரண்டாவது வரிசையில் போடப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். நிதி ஆதாரத்தைப் பொறுத்து இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ அது முடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்கள். பட்டுக்கோட்டை மிகவும் பின் தங்கிய பகுதி என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள். ஆகவே, பட்டுக்கோட்டை பன்னிரண்டாவது வரிசையில் இருக்கிறது என்பதற்கு பதிலாக அதை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு....மாண்புமிகு காங்கிரஸ்